

**வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் தடுப்பூசி ஏற்றுநர் தரம் III பதவிக்கு
ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2026**
**Open Competitive Examination for Recruitment to the Post of Vaccinator Grade III under the
Ministry of Health, Northern Province - 2026**

பரீட்சைக்குத் தோற்றும் மொழிமூலம் :

தமிழ் : T
சிங்களம்: S

ஆண்கள் மட்டும் விண்ணபிக்க முடியும்

(பரீட்சைக்குத் தோற்றும் மொழி மூலத்தை தவறாது குறிப்பிடவும்)

01. விண்ணப்பதாரியின் முதலெழுத்துக்களை இறுதியாக குறிப்பிட்டு முதலெழுத்துக்களுடன் பெயர்:

01.1 தமிழில் :

01.2 ஆங்கிலத்தில் (பெரிய எழுத்துக்களில்):

02. முதலெழுத்துக்கள் குறிக்கும் பெயர்கள்:-

02.1 தமிழில் :

02.2 ஆங்கிலத்தில் (பெரிய எழுத்துக்களில்):

03. தபால் முகவரி:-

03.1 தமிழில் :

03.2 ஆங்கிலத்தில் (பெரிய எழுத்துக்களில்):

04. தேசிய அடையாள அட்டை இல :

[illegible]

05. தொலைபேசி இல :

05.1 கையடக்க :

[illegible]

05.2 நிலையான :

[illegible]

06. மின்னஞ்சல் முகவரி :.....

07. பிறந்த திகதி:	வருடம்:				மாதம்:		திகதி:		
-------------------	---------	--	--	--	--------	--	--------	--	--

08. 2026.07.28 ஆம் திகதியன்று வயது :	வருடங்கள்:	மாதங்கள்:	நாட்கள்:
--------------------------------------	------------	-----------	----------

09. (09.1) வடக்கு மாகாணத்தில் நிரந்தர வதிவிட விபரம் : (அறிவித்தலின் பிரிவு 03.3 இற்கு அமைய)

(09.1.1) விண்ணப்பதாரியின் :

தொ. இல	வதியும் கால எல்லை				பிரதேச செயலாளர் பிரிவு
01.	தொடக்கம்		வரை		
02.	தொடக்கம்		வரை		
03.	தொடக்கம்		வரை		

அல்லது

(09.1.2) விண்ணப்பதாரியின் பெற்றோர் :

தொ. இல	வதியும் கால எல்லை				பிரதேச செயலாளர் பிரிவு
01.	தொடக்கம்		வரை		
02.	தொடக்கம்		வரை		
03.	தொடக்கம்		வரை		

10. கல்வித் தகைமைகள் :-

10.1 கா.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேற்று விபரம்:

சுட்டெண்:

ஆண்டு:

இல	பாடம்	பெறுபேறு	இல	பாடம்	பெறுபேறு
1.			6.		
2.			7.		
3.			8.		
4.			9.		
5.			10.		

10.2 க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்று விபரம்:

சுட்டெண்:

ஆண்டு:

இல	பாடம்	பெறுபேறு
1.		
2.		
3.		
4.		

11. பரீட்சார்த்தி விசேட தேவையுடையவராயின் மட்டும் கீழேயுள்ள விபரத்தினைப் பூரணப்படுத்தவும்.

12.1 கண் பார்வையற்றவர் ☐ (பொருத்தமாயின் கூட்டில் ✓ இடவும்)

12.2 வேறு :

(வேறு எனின் விசேட தேவையின் தன்மையை தெளிவாக குறிப்பிடவும்)

12. நீங்கள் எப்போதாவது எத்தகையதுமான ஒரு குற்றச்சாட்டுக்காக நீதிமன்றம் ஒன்றினால் குற்றவாளியாக்கப்பட்டுள்ளீரா?

ஆம் ☐ இல்லை ☐ (பொருத்தமான கூட்டில் ✓ இடவும்)

“ஆம்” எனின், விபரங்களைக் குறிப்பிடவும்:

13. பரீட்சைக்கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டு தொடர்பான விபரங்கள்.

(i) பரீட்சைக் கட்டணம் செலுத்திய பிரதேச செயலகம்:

(ii) பற்றுச்சீட்டின் இலக்கமும், திகதியும்:

(iii) செலுத்திய தொகை ரூபா:

பற்றுச்சீட்டைக் கழராதவாறு இங்கே ஒட்டவும்

(பற்றுச்சீட்டின் நிழற்படப் பிரதியொன்றைத் தம்வசம் வைத்துக்கொள்ளல் பயனுள்ளதாக அமையலாம்)

14. பரீட்சார்த்தியின் உறுதியுரை :

(அ) இவ் விண்ணப்பத்தில் நான் சமர்ப்பித்துள்ள விபரங்கள் எனது அறிவிற்கு எட்டியவரையில் உண்மையானவை என்றும், சரியானவை என்றும் இத்தால் வெளிப்படுத்துகின்றேன். இதில் ஏதேனுமொரு பகுதி பூர்த்தி செய்யப்படாததன் அல்லது எவையேனும் தகவல்கள் பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளதன் விளைவாக ஏற்படக்கூடிய ஏதாவது இழப்பை நான் ஏற்றுக்கொள்வதற்கு உடன்படுகின்றேன். மேலும் இங்கு அனைத்து பகுதிகளையும் சரியாகப் பூர்த்தி செய்துள்ளேன் எனவும் வெளிப்படுத்துகின்றேன்.

(ஆ) என்னால் தரப்பட்ட தகவல்கள் பொய்யானவை எனத் தெரியவந்தால் நியமனத்திற்கு முன்னராயின் தகைமை நீக்கத்திற்கும், நியமனத்திற்குப் பின்னர் தெரியவந்தால் சேவையிலிருந்து நீக்கப்படுவதற்கும் ஆளாவேன் என்பதையும் நான் அறிவேன்.

(இ) மேலும் இப் பரீட்சை நடாத்துதல் தொடர்பாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளரால் விதிக்கப்படும் சட்ட மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு அமைந்தொழுக்குவேன் என்றும் வெளிப்படுத்துகின்றேன்.

(ஈ) இதில் தரப்பட்டுள்ள தகவல்கள் எதனையும் பின்னர் மாற்றம் செய்யமாட்டேன்.

திகதி:

.....
பரீட்சார்த்தியின் கையொப்பம்

15. விண்ணப்பதாரியின் கையொப்பத்தை உறுதிப்படுத்தல் :

குறிப்பு : விளம்பரத்தின் பிரிவு 10 இல் குறிப்பிட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் (திரு/திருமதி/செல்வி)

என்பவர் எனக்குத் தனிப்பட்டமுறையில் தெரிந்தவர் என்றும், அவர் தனது கையொப்பத்தை எனது முன்னிலையில் ஆந் திகதியில் இட்டார் என்றும், உரிய பரீட்சைக் கட்டணத்தை செலுத்தியுள்ளார் என்றும் பணம் செலுத்திய பற்றுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ளதென்றும் நான் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

.....
கையொப்பத்தை உறுதிப்படுத்தும்
உத்தியோகத்தரது கையொப்பம்.

கையொப்பத்தை உறுதிப்படுத்தும் உத்தியோகத்தரின்,

முழுப் பெயர்:

பதவி:

முகவரி:

(பதவி முத்திரை மூலம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்)

திகதி:

16. திணைக்களத் தலைவரின் உறுதியுரை :

(அரசு திணைக்களங்களில் கடமை புரியும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இப்பகுதி ஏற்புடையதாகும். இப்பகுதியில் திணைக்களத் தலைவர் அல்லது அவர் சார்பில் கையொப்பமிட அதிகாரம் பெற்றவர் மட்டுமே கையொப்பமிட முடியும்)

இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் திரு/திருமதி/செல்வி/.....
அவர்கள் இத்திணைக்களத்தில் சேவையில் நிரந்தர
உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிறார் என்றும் உரிய பரீட்சைக் கட்டணத்தை செலுத்தியுள்ளார் என்றும்,
பணம் செலுத்திய பற்றுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ளதென்றும் நான் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

.....
திணைக்களத் தலைவரின் கையொப்பம்.

திணைக்களத் தலைவரின்

முழுப் பெயர் :.....

பதவி :.....

முகவரி :.....

(பதவி முத்திரை மூலம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்)

திகதி :